



ஆண்மயைன் ஆதி ஆண்கள் பண்களை
வளகைக்க நடிக்கும் இயல்பு. (001)

The origins of manhood lie in men's
Actions to attract, court and love women.

அடக்கமுற்றை ஆண்மகைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கின்றும் காண்க. (002)

It's a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மகைக்குப் பண்கையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடன அன்பெனும் பண்பு. (003)

The arrow that makes women fall for men
Is men's dignified love for their women.

ஆண்மயையும் பண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வணைபி வந்த இடத்து. (004)

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man.

ஆண்மகைக்கு அழகு, வீட்டுன்றை அமதைத்து
பண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

The beauty of manhood is to relish
One's woman in own home as they both wish.

ஆண்மயைள் பண்கையும் பண்கையுள் ஆண்மயையும்
அளவுடன் பண்பு நன்று. (006)

Optimum blends of manhood in females
And womanhood in men balance life's scales.

பண்கையும் ஆண்மகை இடத்த, இல்பண்கையும்
உண்மகை இணக்கம் பறின. (007)

Written by - பரோசிரியர் கோபன் மகாதவோ (Prof. Kopan Mahadeva) -
Thursday, 25 October 2018 23:31 - Last Updated Friday, 26 October 2018 00:54

Women could take leadership in the homes
If harmony would thus hold in their homes.

ஆண்மனை குலம் காக்கும் பரமம் பண்பு; பாரில்

பெண்மனை குடும்பத்தின் பண்பு. (008)

Manhood excels when it protects their clans
While womanhood, family's well-being spans.

தரையம், தோள் ப்பலம், வீ ரியம் வகேம்,
வரைவெல் ஆணின் நாற்பட. (009)

Courage, strength, sharpness and speed are the four
Weapons of manhood that subdue his foe.

ஆண்மையும் பெண்மையும் ஆதிமுதல் ஒன்றான
ஆண்பாதி பெண்பாதி காண்க. (010)

Manhood and womanhood are age-old halves
Of harmony that life's humanness carves.

0000-0000 0000000 0000000000 -4: 0000000 000000 000000 (True Offspring of God)



ஈவாரதை தடீபி இன்புகழ்கள் சனென்றயையும்;
சவேகைளே சயெ வாரசைச் சந்தோசம் தடீபிவரும்.

அன்பு, இன்பம், அமதை, இறவைன் அருள், இம்மண்ணில் மடோட்சம், எல்லாம்
அவருக்கே.

தீ மகைளைப் பொறுப்பர், அவர்; மன்னிப்பர், மறந்திடுவார். ஈசன்போல் உதவுவார்.
எவரையும் உள் இழுத்திடுவார்.

கதவுகளைத் திறந் து விட்டும், வழி காட்டி ஊக்குவிப்பர்; விதம் விதமாய் சோர்வுகளைச்
சீர்ப்படுத்தி நரேசயெவார்.

Written by - பரோசிரியர் கோபன் மகாதவோ (Prof. Kopan Mahadeva) -

Thursday, 25 October 2018 23:31 - Last Updated Friday, 26 October 2018 00:54

அரும்பும் பகை தணிப்பர். அவர் எம்மில் விழிவதைத் தால் ஒரு பயமும் மனம் சரோ; பிணி எல்லாம் பறந்துவிடும்.

சுத்தம் மிளிரும் அவர் சஞ்சொண்டின் புன்னகை முன் எத் துன்பமும் தோற்றுத் திரத்தே வகொண்ட ஓடும்.

அவர் உதரத்தில் உதிக்கும் ஆழகான வார்த்தைகளில் எவரும் அருந்த வல்ல

அமிர்தங்கள் சூரந்து வரும்.

இம் மாதிரி மனிதர், எம் இடயை, இவ்வாலகின் கும்மிருட்டிலே உதித்தும் மலேலகில் வாழ்ந் திடுவர்.

TRUE OFFSPRING OF GOD

Glory flows to the ones who give;
Joy seeks out the ones who serve.
Pleasure, love, peace, and bliss,
Heaven on Earth, are all, theirs.
They tolerate, they forgive,
They accommodate and assist.
They teach, guide, persist,
Iron out wrinkles, bear
No grudge. They look, and our fears
Just vanish. Settled sorrows flee --
Frightened by the positiveness
Of their sublime, sunshine smiles. Every word that leaves their lips
Is honey and elixir for all to sip.
Such ones spring from the darkness
Around us and soar to the skies.
For, they are, true offspring of God.

prof.kopanmahadeva@yahoo.co.uk